



வைகறை

SENIOR TAMILS' CENTRE OF ONTARIO

ஒன்றாரியோ முதுதமிழர் மன்றம்

VAIHARAI 140

DEC 2, 2022

It's not what I have been through in my life that defines who I am, it's how I got through it that has made me the person I am TODAY.

THE TRAIN:

At birth we boarded the train and met our parents, and we believe they will always travel by our side. As time goes by, other people will board the train; and they will be significant i.e., our siblings, friends, children, strangers and even the love of your life. However, at some station our parents will step down from the train, leaving us on this journey alone. Others will step down over time and leave a permanent vacuum. Some, however, will go so unnoticed that we don't realize they vacated their seats. This train ride will be full of joy, sorrow, fantasy, expectations, hellos, goodbyes, and farewells. Success consists of having a good relationship with all passengers requiring that we give the best of ourselves.

ஒரு நகர்ப்பகுதியை நல்லியக்கோடன் என்னும் மன்னன் நல்லாட்சி செய்து வந்தான். தனது ஆட்சியில் சிறு பிசகு ஏற்பட்டால் கூட, மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டியிருக்குமே என்ற கவலை அவனுக்கு இருந்தது. எனவே, அவன் அதிகாரிகளை அனுசரித்து வேலை வாங்கினான். மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். யார் கண் பட்டதோ தெரியவில்லை! நல்லியக்கோடன் மீது எதிரிகள் படையெடுத்தனர். எதிரிப்படைகள் இணைந்து வரும் தகவல் நல்லியக்கோடனுக்கு ஒற்றர்கள் மூலம் தெரிய வந்தது. பலநாட்டு படைகளின் முன், தன் படையின் எண்ணிக்கை குறைவு என்பதால், நல்லியக்கோடன் முருகப்பெருமானை சரணடைந்தான்.

அப்போது அசரீரி ஒலித்தது. நல்லியக்கோடா! ஒரு குளத்தில் தாமரைப் பூக்களை பறி. அவற்றை எதிரிப்படைகளின் மீது ஏவு. மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன், என்றது. அதை முருகனின் அருள்வாக்காக ஏற்ற மன்னன், போர்க்களத்துக்கு பூக்களுடன் போய் சேர்ந்தான். எதிரிகள் இதைப் பார்த்து ஏளனமாக சிரித்தனர். பூக்களை எங்கள் மீது தூவி, பாதபூஜை செய்து சரணடையப் போகிறாயா? என்று கேலி செய்தனர். மன்னன், பூக்களை எடுத்து எதிரிகள் மீது வீசினான். அவை அனைத்தும் வேல்களாக மாறி எதிரிப்படைகளைக் குத்திக் கிழித்தன. #பூக்கள்_வேலாக_மாறி_இவ்வாறு_தங்களை_துவம்சம்_செய்யும்_என_அவர்கள்_எதிர்பார்க்கவே_இல்லை._புறமுதுகிட்டு_ஓடினர்._#வேலவன்_அருளால்,_#வேல்_எறிந்து_வென்ற_ஊர்_என்பதால்_தன்_தலைநகருக்கு_#வேலூர்_என



Forget who hurt you yesterday, but don't forget those who love you everyone.

Forget the past that makes you cry and focus on the present that makes you smile.

Forget the pain, but never the lessons you gained.

- நீரிழிவு: அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
- கை சுளுக்கு: கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
- ஞாபக சக்தி: வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாக்கும்.



விஸ்வாமித்திரர் ஒரு யாகம் செய்யத் தீர்மானித்தார். அந்த யாகத்தின் முடிவில், இருப்பதையெல்லாம் தானம் கொடுத்து விடவேண்டும் என்பது முறை. அதை அனுசரித்து விஸ்வாமித்திரர், தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அதை அறிந்த வசிஷ்டர், விஸ்வாமித்திரர் கொடுக்கும் தானத்தைத் தானும் பெறுவதற்காக வந்தார். வசிஷ்டரின் வருகையை அறிந்த விஸ்வாமித்திரர், மனம் மகிழ்ந்து வசிஷ்டருக்குத் தானம் கொடுத்தார். தானம் பெற்ற வசிஷ்டரும் விஸ்வாமித்திரர் செய்ததைப் போலவே தானும் ஒரு யாகம் செய்ய தீர்மானித்தார். யாகத்தின் முடிவில் தன்னிடம் இருந்தவற்றையெல்லாம் தானம் செய்யத் தொடங்கினார் வசிஷ்டர்.

தகவல் அறிந்த விஸ்வாமித்திரர், நாமும் போய் அதைப்பெற வேண்டும் என்று புறப்பட்டு வந்தார். ஆனால், விஸ்வாமித்திரர் வருவதற்குள்ளாக வசிஷ்டர், தன்னிடம் இருந்த அனைத்தையும் தானம் கொடுத்து முடித்து விட்டார். அதை அறிந்ததும் விஸ்வாமித்திரர் கோபம் அடைந்தார். “ஆ! வசிஷ்டரே! நீர் என்னை அவமானப் படுத்திவிட்டீர். தானம் வாங்கவந்த என்னை வெறும் கையுடன் அனுப்ப நினைத்து விட்டீர்” என்றார். அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், “விஸ்வாமித்திரரே! கோபம் வேண்டாம்! பொருட்கள் இல்லாவிட்டால் என்ன? நல்லவர்களுடன் சேர்ந்திருந்த சத்சங்க சாவகாசப்பலன், ஒரு நாழிகை (24 - நிமிடங்கள்) என்னிடம் உள்ளது. அதில் கால் பங்கை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அதைக் கேட்டதும் விஸ்வாமித்திரர் மேலும் கோபப்பட்டார். அப்போதும் வசிஷ்டர் கோபப்படவில்லை.

“சரி! விஸ்வாமித்திரரே! நீங்கள் போய், உலகுக்கெல்லாம் ஒளி கொடுக்கும் சூரியனையும், பூமியைத் தாங்கும் ஆதிசேஷனையும் நான் அழைப்பதாகச் சொல்லி அழைத்து வாருங்கள்!” என்றார். சற்று யோசித்த விஸ்வாமித்திரர், சரி போய்த்தான் பார்ப்போமே என்று எண்ணிப் புறப்பட்டார். ஆதிசேஷனிடம் தகவலைச் சொல்லி அழைத்தார். ஆதிசேஷன், “சுவாமி! நான் வந்துவிட்டால், என் வேலையை யார் செய்வது?” எனக் கேட்க, விஸ்வாமித்திரர் சூரியனிடம் போய்த் தகவலைச் சொல்லி அழைத்தார். சூரியபகவானோ, “சுவாமி! உங்களுடன் நான் வந்தால், என் வேலையை யார் செய்வார்கள்? உலகம் இருண்டுபோய்விடாதா?” எனச் சொல்லி மறுத்தார். விஸ்வாமித்திரர் திரும்பி வந்து, நடந்தவற்றை வசிஷ்டரிடம் சொன்னார். உடனே வசிஷ்டர், “அப்படியா? சரி! ஒரு நாழிகை சத்சங்க சாவகாசப் பலன் என்னிடம் இருப்பதாகச் சொன்னேன் அல்லவா? அதில் கால் பங்கை ஆதிசேஷனுக்கும் கால் பங்கை சூரிய பகவானுக்கும் அளிக்கிறேன்.

இப்போது போய்க் கூப்பிடுங்கள்” என்றார். விஸ்வாமித்திரரும் போய் ஆதிசேஷனிடமும் சூரிய பகவானிடமும் தகவல் சொல்லி அழைத்தார். அவர்கள் இருவரும் உடனே வந்து விட்டார்கள். “முதலில் மறுத்த நீங்கள், இப்போது வருகிறீர்களே எப்படி? இப்போது மட்டும் உங்கள் வேலையை யார் செய்வார்கள்?” எனக் கேட்டார். வசிஷ்டர் அளித்த கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலன் எங்கள் வேலையைச் செய்யும் என்று ஆதிசேஷனும் சூரியபகவானும் பதில் அளித்தார்கள். விஸ்வாமித்திரருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. சத்சங்க சாவகாசப் பலன், அதாவது நல்லவர்களின் கூட்டுறவு-சேர்க்கை எப்படிப்பட்ட சக்தி படைத்தது என்பதை உணர்ந்தார். பணிவோடு, வசிஷ்டரிடம் இருந்து கால் பங்கு சத்சங்க சாவகாசப் பலனைப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பினார்.

திரும்பிய விஸ்வாமித்திரர் தன் ஆசிரமத்தை நெருங்கும்போது, ஆசிரம வாசலில் மகாவிஷ்ணுவைப் போலத்தோற்றம் கொண்ட இருவர் இருப்பதைப் பார்த்தார். அவர்களை நெருங்கி விஸ்வாமித்திரர் கேட்பதற்குள், அவர்களே விஸ்வாமித்திரரை நெருங்கி வந்து, “சுவாமி! நாங்கள் பகவானின் ஏவலர்கள். பகவான் ஸ்ரீராமராக அவதாரம் செய்யப் போகிறார். அப்போது சீதாதேவிக்கும் ஸ்ரீராமருக்கும் திருமணம் செய்து வைக்கும் பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. பகவான் அறிவித்து விட்டு வரச் சொன்னார். எல்லாம் சத்சங்க சாவகாசப்பலன்” என்று சொல்லிச் சென்றார்கள். அதன்படியே யாக பாதுகாப்பிற்காக ஸ்ரீராமரையும் லட்சுமணனையும் விஸ்வாமித்திரர் அழைத்துப் போனார். பின் சீதா கல்யாணம் இனிதே நிகழ்ந்தது. நல்லவர்களின் தொடர்பு என்ன பலனைத் தரும் என்பதை விளக்குகிறது இது.

குரு வம்சம் அழியக் கூடாது என்று சபதம் கொண்டு அமைதியை விரும்பியவர், பிதாமகர் பீஷ்மர்.....



குரு வம்சம் தலைக்க வேண்டும் என்று சமாதானம் பேச வந்தவர் பகவான் கிருஷ்ணர்.....இவர்கள் இருவரையும் மீறி நடந்த செயல்கள் அனைத்தும் காலத்தை கொண்டது...ஆம் காலம் ஒன்றுதான் அனைத்தையும் தீர்மானிக்கும், கடவுளை விட, நல்ல நம்பிக்கை மனிதர்களை விட.....பாரதம் பாருங்கள் தர்மம் அதர்மம் அனைத்தும் அறியுங்கள்....கடமையை செய்வதும், கடமையை கணிப்பதும், கடமையை மீறுவதும்..அனைத்தும் காலத்தின் செயல்...அதை மீறி செயல்பட நாம் கடவுளும் அல்ல காலமும் அல்ல...அற்ப மனிதன், கடவுளிடம் கோபம் கொள்ளலாம், காலத்திடம் பணிந்துதான் ஆகவேண்டும்....


சிந்தித்து செயலாற்றுங்கள்.

Crime Riddles.... Answers on page 6

1. One winter day, there was a man standing in the middle of someone's front yard. The person stayed there for several weeks without moving and the owner of the yard didn't mind. Eventually the man left. Who was he?
2. A man was found dead with a cassette recorder in one hand and a gun in his other hand. When the police came in, they immediately pressed the play button on the cassette. They heard the man say, "I have nothing else to live for. I can't go on." Then there was the sound of a gunshot. After listening to the cassette tape, the police knew that it was not a suicide, but a homicide. How did they know?
3. A couple went on holiday for three weeks. They carefully locked their house, and had a neighbor check on the place while they were gone. When they returned, the wife was distressed to learn that, because of a power failure, she had lost all her fine jewelry. She had hidden the jewelry in what she thought was a very safe place. She was not robbed. Her jewelry was lost by accident. Why?

		2			
1		9	7		5
7					
	3		9	4	1
	8	5			9
3			7		8
			2		3
	2		5	3	7
					9

புத்திசாலிகளால் மட்டுமே சரியான விடையை கூற முடியும்



இங்கு வர வேண்டிய எண் எது

இது வரை யாரும் சரியான விடையை கண்டுபிடிக்கவில்லை

முளைக்கு வேலை

பல்லி ஒன்று 13 அடி குழியில் விழுந்து விட்டது
அது 1 நிமிடத்திற்கு 3 அடி ஏறி 2 அடி சறுக்குகிறது எனில் அந்த பல்லி உச்சிக்கு போக எத்தனை நிமிடங்கள் ஆகும்

இது வரை யாரும் சரியான விடையை கண்டுபிடிக்கவில்லை



மனைவி: மிதவாதம்னா என்னங்க?

கணவன்: சண்ட வரும்போது நீ என்ன திட்டறல்ல அது!

மனைவி: பயங்கரவாதம்னா...?

கணவன்: சண்டைல நீ என்ன அடிக்கிறது

மனைவி: அப்போ அகிம்சைனா?

கணவன்: அதையெல்லாம் சமாளிச்சி நான் அமைதியா இருக்கேன்ல அது!

ஆசிரியர் : பிள்ளைகளே.. இன்னைக்கு கணக்குப் பாடம்.. 1,2,3 கத்துத் தரப்போறேன்..

சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா கத்துக் குடுத்திருக்காங்க..!

ஆசிரியர் : வெரி குட்.. 3 க்கு அப்புறம் என்ன சொல்லு..?

சிறுவன் : 4 சார்.

ஆசிரியர் : 8 க்கு முன் என்ன வரும்..?

சிறுவன் : 7 சார்.. எங்கப்பா கத்துக் கொடுத்திருக்காங்க..!

ஆசிரியர் : எல்லா அப்பாவும் இப்படி இருந்தா எங்களுக்கு வேலையே இல்லே.. 10 க்கு மேலே சொல்லு பார்ப்போம்..

சிறுவன் : ஜாக், குயின், கிங், ஆஸ்..

Helio

Empathy...The beauty of empathy is how it grounds us. It creates a pathway to a deeper understanding of the needs of others when they need it the most. It takes us out of 'our self' and into a higher level of emotional intelligence – but be sure to honor your boundaries (it's tricky) and remain outside their pain because it isn't ours. Then we are able to be there, show up for support, lend an ear or a shoulder to cry on in clarity without jeopardizing anyone's integrity. This is a win/win. "The highest form of knowledge is empathy." -Bill Bullard

காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும். உணவு பழக்கம் பழமொழி வடிவில்

- ✓ காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
- ✓ போன ஜூரத்தை புளி இட்டு அழைக்காதே
- ✓ பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
- ✓ சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
- ✓ தன் காயம் காக்க வெங்காயம் போதும்
- ✓ வாழை வாழ வைக்கும்
- ✓ அவசர சோறு ஆபத்து
- ✓ ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
- ✓ இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
- ✓ ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
- ✓ இருமலை போக்கும் வெந்தயக் கீரை
- ✓ உஷணம் தவிர்க்க கம்பங் களி
- ✓ கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
- ✓ குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
- ✓ கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
- ✓ சித்தம் தெளிய வில்வம்
- ✓ சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
- ✓ சூட்டை தணிக்க கருணை கிழங்கு
- ✓ ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
- ✓ தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
- ✓ தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
- ✓ பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
- ✓ மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
- ✓ வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
- ✓ வாத நோய் தடுக்க அரைக் கீரை
- ✓ வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
- ✓ பருமன் குறைய முட்டைக்கோஸ்
- ✓ பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்”



மண் பாளையிடம் ஒருவன் கேட்டான்!
கொட்டும் மழையில் மட்டும் அல்லாமல்
கொளுத்தும் வெயிலிலும் கூட உன்னால் மட்டும்
எப்படி ஜில்லென்று இருக்க முடிகிறது என்று..?
அதற்கு மண் பாளை சொன்னது...
எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது
எனக்கு தெரியும்..எவன் தன் தொடக்கத்தையும்,
முடிவையும் உணர்ந்திருக்கின்றானோ அவன்
எதற்கு சூடாக இருக்க போகின்றான்?
"குளிர்ந்தே இருப்பான்." என்றது.

Yes I carry with me always that bag of pain and failures, Yes I lost my dearest ones and my soul was shred into pieces, I failed myself so many times to fix my fatal weaknesses, I was trapped in the same mistakes over and over again, I didn't follow my dreams as I should, I lied to myself when I shouldn't, I denied her for so many times, I judged people yet it's against my beliefs, I lost track of who am I really, I walked with the current without choosing, I smiled when I had to scream, I allowed people to underestimate me but more I underestimated myself all the way, for so many times I pretended everything is ok, so people forgot I get lost too, I absorbed words that hurt me with a smile, Yes I did all that but I'm still trying and will just keep trying. *Yasmine Lasheen.*



மறக்கக் கற்றுக்கொள்,
மன்னிக்க கற்றுக் கொள்வாய்..!
மன்னிக்க கற்றுக் கொள்,
கோபப்படாமல் இருக்க
கற்றுக்கொள்வாய்..!
கோபப்படாமல் இருக்க கற்றுக்கொள்,
பொறுமையாக இருக்க கற்றுக்
கொள்வாய்..!
பொறுமையாக இருக்க கற்றுக் கொள்,
அனைத்து பிரச்சனைகளும்
எளிமையாக போய்விடும்.

- Love is the most powerful healing force there is. I give it and accept it without limitation.
- Family, friends, health and time are my most valuable assets. I cherish and guard them, carefully.



எம்_ஜி_ஆரா...எனக்குத் தெரியாது!

ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு MGR, நடுநிசி பன்னிரண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார். கண்விழித்தவாறே MGR வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். MGRன் கார் அவரைக் கடந்து செல்கிற போது, MGRன் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸுக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார். உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார். “பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.

நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று MGR வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.! லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டுக் கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட்,

பழங்களை எடுத்துக் கொடுக்கிறார். “இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் MGRஇடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரரின் நேர்மை, செம்மலை சிலிர்த்த வைத்து விட்டது.!

MGRன் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிக்கொலோன் வாசனையையும், வைத்து, இது MGRன் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது! அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை MGRப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது. “நான் தான் எம்.ஜி.ஆர்” கேள்விப்பட்டிருக்கிறேன்” பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது. “என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?” “நான் சினிமாவே பார்ப்பதில்லை. புரட்சித்தலைவர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.

போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச் சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்” என்கிறார். “ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே” “சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.” MGR அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார். அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார். இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.

டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கட்டத்தில் இருக்கிறார்” என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது. கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா?” என்கிறார். MGRம் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர் அந்த போலீஸ்காரர்கள்.

மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் MGR, போலீஸ்காரர் மறுக்கிறார். “நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த MGRன் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர்.

பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.

"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடிமக்களின் மனதில் நிற்பவர் யார்

மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்."*

படித்ததில் இருந்து எடுத்தது.....

Crime Riddles.... Answers for page 3

1. A snowman.
2. If the man shot himself while he was recording, how did he rewind the cassette tape so that the play button worked immediately?
3. The wife had hidden her best jewelry inside her freezer in a bag among all the frozen food. Because of a general power failure, the freezer had gone off. A friendly neighbor (who had a key in order to water the plants) had tried to be helpful by throwing out all the bad food and with it went the jewelry.


DID YOU KNOW?



No one can **destroy** iron, but it's **own rust** can, likewise no one can **destroy** a person, but his **own mindset** can.

Miscellaneous Butter Cakes

FRUIT AND SPICE CAKES



WHITE FRUIT CAKE

- | | |
|-----------------------------|--|
| ½ cupful butter | ¾ cupful grated coconut |
| 1 cupful sugar | ½ cupful finely cut citron |
| 1¾ cupfuls S. D. Cake Flour | ½ cupful Sultana raisins |
| 1 teaspoonful baking powder | ½ teaspoonful each, almond and vanilla extract |
| ¼ teaspoonful salt | 5 egg-whites |
| ½ cupful chopped almonds | |

Cream butter, add sugar gradually. Sift flour once, measure, add baking powder and salt, and sift again three times. Add flour slowly to first mixture, beating hard. Next add the nuts and fruits previously prepared and floured; then the flavoring extracts. Fold in lightly the egg-whites beaten stiff. Bake in a tube loaf pan from one to two hours. If desired, ice cake with a confectioner's icing when ready to use.

NOTE: — This cake may be made with two packages of Instant Swans Down, (see back cover page) and fruit and nuts added to same.

DARK FRUIT CAKE

- | | |
|----------------------------|---------------------------------|
| 1 lb. granulated sugar | 4 apples |
| 1 lb. butter or substitute | 1 tablespoonful molasses |
| 8 eggs | 1 cupful sour milk |
| 2 lbs. raisins | 1 cupful grape juice |
| ½ lb. currants | 1 teaspoonful soda |
| ½ lb. citron | 2 tsp. cinnamon, cloves, nutmeg |
| ½ lb. figs | 1½ lbs. Swans Down Cake Flour |
| 1 lb. shelled nuts | 2 teaspoonfuls baking powder |

Cream butter, add sugar gradually. Add beaten egg-yolks, then add molasses. Put soda in sour milk and add to mixture. Add one-half of the flour, browned in oven, and baking powder and spices sifted with it. Next add grape juice, then remaining flour, then fruit and nuts, chopped and floured. Fold in the egg-whites, stiffly beaten. Bake in loaf pans, in a slow oven from 1 to 3 hours, according to size.



8	7	3	5	6	1	9	2	4
5	6	2	3	4	9	8	7	1
1	4	9	7	2	8	6	5	3
7	9	1	2	3	4	5	6	8
2	3	6	8	9	5	4	1	7
4	8	5	6	1	7	3	9	2
3	1	4	9	7	6	2	8	5
9	5	7	4	8	2	1	3	6
6	2	8	1	5	3	7	4	9